

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வரையறுத்த ஐக்கிய செய்திப் பத்திரிகைகள் கம்பனியின் 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக்கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விபரமான வருமான கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகள், பொழிப்புடனான முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகள் என்பவற்றை உள்ளடக்கிய 2023 திசெம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிக் குடியரசு அரசியலமைப்பின் 154 (1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தை தவிர்த்து கம்பனியின் 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசுப்பாய்ச்சலினையும் சிறிய மற்றும் மத்திய தர அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்க் உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்துகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கெண்டேன். கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிருவகிக்கின்ற தரப்பினர்களின் பொறுப்பு

இந்த நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் மத்திய தர அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது கம்பனியின் தொடர்ந்தியங்கும் இயலுமையைத் தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பென்றாக இருப்பதுடன் முகாமைத்துவமானது கம்பனியின் கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் மற்றும் கம்பனி தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துவதும் முகாமைத்துவத்தின் பொறுப்பென்றாகும்.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16 (1)ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- சம்பவங்கள் அல்லது நிலைமையின் காரணமாக கம்பனியின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்கு வருதல், பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்கு வந்தால் நிதிக்கூற்றுக்களில் அது சம்பந்தமான வெளிப்படுத்தல்களுக்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்த வேண்டியதுடன் அந்த வெளிப்படுத்தல்கள் பேணியவையாக காணப்படாதிருந்ததால் எனது

அபிப்பிராயத்தினை மாற்றியமைத்தல் வேண்டும். எவ்வாறாயினும் எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கப்படும் கம்பனியின் பணிகளை தொடர்ச்சியான மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது கம்பனியின் கட்டுப்பாட்டு திட்டத்தினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க கம்பனியின் செயற்பட்டுள்ளதாக,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயற்பாடுகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைதிறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக,

1.5 நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.5.1 சிறிய மற்றும் மத்திய அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்கியிருக்காமை

உரிய நியமங்களுக்கான தொடர்புகளுடன் முகாமைத்துவத்தின் கருத்துரைகள் சிபாரிசுகள் இணக்கமின்மை

- | | | | |
|-----|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|--------------------------------------------------------------|
| (அ) | 1995 இன் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் அதிகாரச் சட்டத்தின் 5 ஆம் பிரிவு மற்றும் 1999 ஏப்ரல் 07 ஆந் திகதிய 1074/7 ஆம் இலக்க அதி விவேட வர்த்தமானியின் பிரகாரம் கம்பனியின் நிதி அறிக்கையிடல் கட்டமைப்பு இலங்கை கணக்கீட்டு நியமமாக இருக்க வேண்டிய போதிலும் சிறிய மற்றும் மத்திய அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்கள் கம்பனியால் நிதி அறிக்கையிடல் கட்டமைப்பாக பின்பற்றப்பட்டிருந்தது. | சிறிய மற்றும் மத்திய அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் I ஆம் பகுதியின் பிரகாரம் கம்பனியின் நிதி அறிக்கையிடல் கட்டமைப்பினைத் தீர்மானித்து 2011 ஆம் ஆண்டிலிருந்து கணக்குகள் பேணப்பட்டிருந்தது. | இலங்கை கணக்கீட்டு நியமம் பின்பற்றப்படுதல் வேண்டும். |
| (ஆ) | சிறிய மற்றும் மத்திய அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் அத்தியாயம் இலக்கம் 24 இன் 24.4 (ஆ) பந்திக்கு முரணாக கம்பனியின் பங்கு முதலீட்டினை விற்பனை செய்வதன் மூலம் | 2022 ஆம் ஆண்டின் போது சுயவிருப்பில் ஓய்வுபெறும் முறைமை ஆரம்பிக்கப்பட்டு 2023 ஆம் அண்டின் போது கொடுப்பனவு செய்யப்பட்டது. அதற்கிணங்க | கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க அரசாங்கத்தின் மானியம் முறையாக |

பெற்றுக்கொள்ளப்பட்ட பணத்திலிருந்து ஏனைய வருமானங்கள் மற்றும் அடையாளம் கொடுப்பனவு செய்த ரூபா 194,384,324 ஏனைய செலுத்த வேண்டிய காணப்படுதல் தொகையான ஊழியர் இழப்பீடானது விடயங்களின் அதிகரிப்பு/ குறைவு வேண்டும். மீளாய்வாண்டில் பெற்றுக்கொள்ளப்பட்ட காட்டப்படுவதில்லை. அரசாங்க மானியத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவாகக் கருதி அரசாங்க மானியத்தை அடையாளம் காணல் இடம்பெற்றிருந்ததனால் மீளாய்வாண்டிற்கான ஏனைய வருமானம் அத்தொகையால் அதிகரித்தும் மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்றில் வணிக மற்றும் ஏனைய செலுத்த வேண்டியவைகள் அத்தொகையால் குறைத்தும் காட்டப்பட்டிருந்தது.

- (இ) சிறிய மற்றும் மத்திய அளவிலான உரிய கணக்கீட்டு நிறுவனங்களுக்கான கணக்கீட்டு நியமத்தின் நியமங்களுக்கு அத்தியாயம் இலக்கம் 10 இன் 10.21 ஆம் இணங்க இணங்க பந்தியின் பிரகாரம் 2022 ஆம் ஆண்டிற்கான இணங்க செம்மையாக்கல்கள் 2024 ஆம் ஆண்டின் மேற்கொள்ளப்படும். ரூபா 180,195,935 தொகை 2023 ஆம் ஆண்டில் அது சரியாக அடையாளங் காணப்பட்டுள்ளது.
- (ஈ) சிறிய மற்றும் மத்திய அளவிலான உரிய ஆண்டில் வரிக்கு கம்பனிக்குரிய நிறுவனங்களுக்கான கணக்கீட்டு நியமத்தின் முன்னைய நடட்டம் வரிவிகிதத்தினை அத்தியாயம் இலக்கம் 29 இன் 29.27 ஆம் காணப்படுவதனால் வரிவிகிதத்தினை சரியாக பந்தியின் பிரகாரம் மீளாய்வாண்டின் இறுதித் நிதிக்கூற்றுக்களுக்கு எந்த அடையாளங்கண்டு திகதியில் உள்ளவாறான பிற்போட்ட வரிப் பொறுப்பு/(சொத்துக்கள்) கணிப்பீடு செய்தலானது வரி கணிப்பீடு செய்யப்படுதல் 30 சதவீத வரி விகிதத்தின் கீழ் கணிப்பீடு செய்யப்பட வேண்டிய போதிலும் அதற்கு முரணாக கம்பனியால் 28 சதவீத வரி விகிதத்தின் கீழ் கணிப்பீடு செய்யப்பட்டிருந்ததனால் மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் காணப்பட வேண்டிய பிற்போட்ட வரிச் சொத்துக்களுக்கும் பட்டோலையின் பிரகாரமான பிற்போட்ட வரிச் சொத்துக்களுக்குமிடையே ரூபா 6,282,000 வித்தியாசம் காணப்பட்டது. மேலும் நிதிக் கூற்றுக்களுக்கிரிய குறிப்பு இலக்கம் 11 இன் மற்றும் 28 இல் கம்பனிக்குரிய வரி விகிதம் 30 சதவீதமாக காட்டப்பட வேண்டிய போதிலும் அது 28 சதவீதமாக காட்டப்பட்டிருந்தது.
- (உ) சிறிய மற்றும் மத்திய அளவிலான 2022 ஆம் ஆண்டின் போது கணக்கீட்டு நிறுவனங்களுக்கான கணக்கீட்டு நியமத்தின் பெளதீக ரீதியாக கிடைத்து நியமங்களுக்கு அத்தியாயம் இலக்கம் 17 இன் 17.20 பந்திக்கு இணங்க பெறுமானத் முரணாக முன்னைய ஆண்டின் யூன் செயற்பாட்டிற்காக இணங்க பெறுமானத் மாத்திலிருந்து பயன்படுத்தப்பட்டிருந்ததனால் தேய்விற்கான ஏற்பாடு எடுத்துக்கொள்ளப்பட்டது. ரூபா 2,912,000 மேற்கொள்ளப்பட்டது. 50 வேண்டும். தொகையான கணினிகள் மற்றும் துணைக் சதவீதமான அளவானவை

கருவிகளை ஸ்தாபித்தலின் கீழான சொத்தின் பெறுமதியில் சரி அரைவாசியான ரூபா 1,456,000 மாத்திரம் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக மீளாய்வாண்டிற்கான சொத்துக்களின் ஆரம்ப மதி அத்தொகையால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது. மேலும் சொத்துக்களின் பெறுமானத் தேய்வுச் செலவு குறைத்து அடையாளங் காணப்பட்டதன் காரணமாக முன்னைய ஆண்டிற்கான இலாபம் ரூபா 212,333 ஆல் மிகைக் கணிப்பீடு செய்யப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டிற்கான பெறுமானத் தேய்வு ரூபா 60,666 ஆல் குறைத்து கணிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

மூலதனமாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை.

- (ஊ) சிறிய மற்றும் மத்திய அளவிலான நிறுவனங்களுக்கான கணக்கீட்டு நியமத்தின் அத்தியாயம் இலக்கம் 10 இன் 10.21 ஆம் பந்தியின் பிரகாரம் கம்பனியால் வங்கி கடன் வட்டி, வங்கி கட்டணம், வீதவரி, குத்தகை கடன் வட்டி, பெறுமானத் தேய்வு செலவு முதலியவற்றின் முன்னைய காலப்பகுதிக்குரிய பிழைகளின் மொத்த பெறுமதி ரூபா 3,014,489 பின்னோக்கியதாக நிதிக் கூற்றுக்களில் செம்மையாக்கப்பட்டிருக்கவில்லை.
- இப்பெறுமதியில் உள்ளடக்கியுள்ள சில விடயங்கள் முன்னைய ஆண்டுகளின் செம்மையாக்கல்களுக்காக போதியதல்லாததுடன் அப்பதிவேட்டின் முழுப் பெறுமதியில் இலாபத்திற்கான தாக்கம் ரூபா 17,211 ஆகும்.
- முன்னைய காலப்பகுதிக்கான பிழைகள் செம்மையாக்கப்படும் போது கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க செம்மையாக்கல் செய்யப்பட வேண்டும்.
- (எ) மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு கடம்பனிக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்கு சம்பந்தமான இழப்பீட்டு கோரிக்கையில் ரூபா 513,500,000 தொகையான இழப்பீட்டுப் பணம் மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு இணங்க கம்பனி செலுத்துவதற்கு கட்டளையிடப்பட்டிருந்த போதிலும் ரூபா 13,500,000 இற்காக மாத்திரம் முழுமையான இழப்பீடாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் ஒரு அவதூறு வழக்கு தீர்ப்பிற்குரிய கொடுப்பனவிற்கு நிர்ணயிக்கப்பட்ட ரூபா 500,000,000 இழப்பீட்டிற்காக 0.4 சதவீதம் அதாவது ரூபா 200,000 நிதி ஏற்பாடு மாத்திரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் இக்கட்டளையை சவாலுக்கு உட்படுத்தி கம்பனியால் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தும் அவ்வழக்கு நடவடிக்கைகள் இதுவரை முடிவடைந்திருக்கவில்லை. மேற்கூறிய மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு இணங்க இன்னும் நிதி ஏற்பாடு செய்யப்பட வேண்டிய ரூபா 498,000,000 நிதி ஏற்பாடு செய்யப்படாமையால் கம்பனி தொடர்ச்சியாக நிலைத்திருக்கும் ஆபத்திற்கு உள்ளாகக் கூடியமை பற்றி கணக்காய்வின் போது புறக்கணிக்க
- ரூபா 500 மில்லியனுக்கான அவதூறு வழங்கிற்காக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு விசாரணை செய்யப்படுவதனால் மற்றும் அதன் செயன்முன்னேற்றத்தை கவனித்துப் பார்த்து எதிர்காலத்தில் நிதி ஏற்பாடு தேவைப்படுமாயின் அதற்காக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- கணக்கீட்டு நியமத்தின் பிரகாரம் நிதிக் கூற்றுக்களில் நிகழ்த்தக்க பொறுப்புக்கள் தொடர்பான வெளிப்படுத்துதல் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

முடியாதுள்ளது. மேலும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் அத்தியாயம் இலக்கம் 21 இன் 21.14 (ஆ) பந்தியின் பிரகாரம் ரூபா 500,000,000 இழப்பீட்டுப் பணம் தொடர்பாக நிதிக் கூற்றுக்களில் குறிப்புக்களின் மூலம் வெளிப்படுத்துதலேனும் செய்யப்பட்டிருக்கவில்லை.

- (ஏ) சிறிய மற்றும் மத்திய அளவிலான நிறுவனங்களுக்கான இலங்கை கணக்கீட்டு நியமத்தின் அத்தியாயம் 11 இன் 11.13 ஆம் பந்தியின் பிரகாரம் நிதிசார் பொறுப்புக்களானது கொடுக்கல் வாங்கல் கிரயத்தின் அடிப்படையில் அடையாளங் காணப்பட்டிருந்தமையால் மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு கடன்கொடுத்தோர் (வெளிநாடு) மீதி ரூபா 642,925 குறைத்து நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்தது.
- எதிர்காலத்தில் இவ்வாறான சரியான பெறுமதியை தவறுகளை அடையாளங்கண்டு தவிர்த்துக்கொள்வதற்கு நிதிக் கூற்றுக்களில் நடவடிக்கை எடுக்கப்படும். காட்டுதல் வேண்டும்.

1.5.2 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) மீளாய்வாண்டிற்கான காசுப் பாய்ச்சல் கூற்றில் நிதிச் செயற்பாடுகளின் கீழ் செலுத்திய வங்கி கடன் மற்றும் செலுத்திய குத்தகை தவணைப் பணங்களின் மொத்தம் கணக்காய்வினால் கணிப்பீடு செய்ததற்கு இணங்க முறையே ரூபா 77,559,204 மற்றும் ரூபா 6,299,234 ஆக இருந்த போதிலும் கம்பனியின் கணிப்பீட்டிற்கு இணங்க அது முறையே ரூபா 78,725,804 மற்றும் ரூபா 6,631,273 ஆக இருந்ததனால் மீளாய்வாண்டில் செலுத்திய வங்கி கடன் ரூபா 1,166,600 ஆலும் செலுத்திய குத்தகை தவணைப் பணம் ரூபா 332,039 ஆலும் அதிகரித்து காட்டப்பட்டிருந்தது.	வங்கி கடன் வட்டி மற்றும் குத்தகை தவணைப் பணம் 2023 ஆம் ஆண்டில் கணக்கீட்டு செய்யப்பட்டதனால் காசுப் பாய்ச்சல் கூற்றில் உரிய செம்மையாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.	நிதி செயற்பாடுகளிலிருந்த தான காசுப் பாய்ச்சல் சரியாக அடையாளங் காணப்படுதல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டிற்கான காசுப் பாய்ச்சல் கூற்றில் முதலீட்டு நடவடிக்கைகளின் கீழ் பணமாகப் பெற்ற வட்டி வருமானம் மற்றும் பணமாக பெற்ற கட்டிட வாடகை வருமானம் கணக்காய்வில் கணிப்பீடு செய்ததற்கு இணங்க முறையே ரூபா 83,166,673 மற்றும் ரூபா 76,935,000 ஆக இருந்த போதிலும் கம்பனியின் கணிப்பீட்டிற்கு இணங்க அந்த விடயம் முறையே ரூபா 89,478,835 மற்றும் ரூபா 82,294,000 ஆக இருந்ததானால் பணமாக	கிடைத்த வட்டி வருமானம் உள்ளடக்கியுள்ளதானது ஏனைய பிடித்துவைத்தல் வரி ரூபா 3.8 மில்லியனையும் மற்றும் முதிர்ச்சியடைவதற்கு முன்னர் மீள்ப் பெற்றுக்கொண்டதனாலான நட்டமாகிய ரூபா 2.4 மில்லியனையுமாகும். இந்த விடயங்களும் நிலையான வைப்பு சம்பந்தப்பட்டதனால் முதலீட்டு செயற்பாட்டின் கீழ்	முதலீட்டு செயற்பாடுகளிலிருந்தான காசுப் பாய்ச்சலினை சரியாக அடையாளங்காணுதல் வேண்டும்.

பெற்ற வட்டி வருமானம் ரூபா 6,312,163 ஆலும் கட்டிட வாடகை வருமானம் ரூபா 5,358,000 ஆலும் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.

வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் கிடைத்த வாடகை வருமானம் மேற்கூறிய வித்தியாசத்திற்கு காரணமான பிடித்துவைத்தல் வரியை உள்ளடக்கி இருந்தது.

(இ) மீளாய்வாண்டிற்கான காசுப் பாய்ச்சல் கூற்றில் செயற்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் செலுத்திய வட்டிச் செலவு கணக்காய்வில் கணிப்பீடு செய்ததற்கு இணங்க ரூபா 65,452,270 ஆக இருந்த போதிலும் கம்பனியின் கணிப்பிற்கு இணங்க அது ரூபா 63,835,035 ஆக இருந்ததனால் செலுத்திய வட்டி ரூபா 1,617,235 ஆல் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது. மேலும் மீளாய்வாண்டின் போது முதிர்ச்சியடைவதற்கு முன்னர் நிலையான வைப்புக்களை மீளப் பெற்றுக்கொண்டதன் காரணமாக உருவாகியுள்ள ரூபா 2,439,657 நட்டம் செயற்பாட்டு நடவடிக்கைகளின் கீழ் வரிக்கு முன்னைய இலாபத்திற்கு செம்மையாக்கப்பட்டிருக்காததுடன் தொழிற்படு மூலதன மாற்றங்களின் கீழ் வணிக மற்றும் ஏனைய செலுத்த வேண்டியவைகளின் வித்தியாசம் கணக்காய்வில் கணிப்பீடு செய்ததற்கு இணங்க ரூபா 74,670,000 ஆக இருந்த போதிலும் கம்பனியால் காட்டப்பட்டிருந்த பெறுமதி ரூபா 77,861,000 ஆக இருந்ததனால் வணிக மற்றும் ஏனைய செலுத்த வேண்டியவைகளின் வித்தியாசம் ரூபா 3,191,000 ஆல் அதிகரித்துக் காட்டப்பட்டிருந்தது.

வங்கி கடன் வட்டி மற்றும் குத்தகை தவணைப் பணம் 2023 ஆம் ஆண்டிற்காக கணக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் காசுப்பாய்ச்சல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் முதிர்ச்சியடைந்ததன் பின்னர் எற்பட்ட நட்டம் முதலீட்டு செற்பாடுகளின் கீழ் வகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.

செலவுப் பாய்ச்சலினை சரியாக அடையாளங்கண்டு காசுப் பாய்ச்சல் கூற்றினை சரியாக தயாரித்தல் வேண்டும்.

(ஈ) மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு 05 நிலையான வைப்புக்களுக்குரிய வட்டி வருமானம் ரூபா 658,584 ஆல் குறைத்து இனங்காணப்பட்டிருந்தது.

எதிர்காலத்தில் இது சம்பந்தமாக உரிய செம்மையாக்கல் மேற்கொள்ளப்படும்.

வட்டி வருமானத்தினை சரியாக அடையாளங்கண்டு கணக்கீடு செய்தல் வேண்டும்.

(உ) 2022 ஆம் ஆண்டின் போது சேவையை முடித்த ஒரு ஊழியருக்கு பணிக்கொடை கொடுப்பனவிற்காக வழங்கிய ரூபா 517,822 தொகையான காசோலை வங்கிக்கு சமர்ப்பிக்காதிருந்ததனால் மீளாய்வாண்டின் போது அக்காசோலை செல்லுபடியற்றதாக இருந்த போதிலும் ஆண்டின் இறுதியில் அந்த ஊழியருக்கு பணிக்கொடை ஒதுக்கீடு

உரிய ஊழியர்களுக்கு பணிக்கொடை செலுத்தப்பட்டுள்ளதுடன் அதனால் மீண்டும் பணிக்கொடையினை ஒதுக்கீடு செய்யும் தேவைப்பாடு இருக்கவில்லை.

பணிக்கொடைக்காக ஒதுக்கீடு சரியாக செய்யப்பட வேண்டும்.

செய்யப்பட்டிருக்காததனால்
பணிக்கொடை பொறுப்பனவானது
அத்தொகையால் குறைத்து
காட்டப்பட்டிருந்தது.

- (ஊ) மீளாய்வாண்டின் போது ரூபா 13,950,096 நேரடி பணம் அனுப்புதல் நேரடி பணம்
மொத்த தொகையான நேரடி பணம் சம்பந்தமான சரியான தகவலினை அனுப்புதலினை
அனுப்புதல்களின் சரியான தன்மையை வாடிக்கையாளரிடமிருந்து அடையாளங்காணும்
அடையாளங்கண்டு கொள்ளாது பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடைமுறை
நானாவித வருமானங்களாக கணக்கீடு நடவடிக்கை மேலும் செய்யப்படும். அறிமுகப்படுத்தப்படுதல்
செய்யப்பட்டிருந்தது. வேண்டும்.
- (எ) மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் 2024 ஆம் ஆண்டின் போது இலாபம் உழைக்கும்
உள்ளவாறு நானாவித வருமானங்களின் இலாபம் உழைக்கும் நிலையமாக
கீழ் லேக் ஹவுஸ் மீடியா அகடமியின் இலாபம் உழைக்கும் அடையாளம்
வருமானம் ரூபா 1,184,509 ஆக நிலைமையாக அடையாளம் அடையாளங்கண்டு கணக்கு
இருந்ததுடன் இந்த அகடமியில் கண்டு கணக்கு நடவடிக்கை நடவடிக்கை
நடாத்தப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள், மேற்கொள்ளப்படும். மேற்கொள்ளப்படுதல்
டிப்ளோமா மற்றும் பல்வேறு கற்கை வேண்டும்.
நெறிகள் தொடர்பாக வளப்பங்களிப்பு படி அடையாளங்கண்டு கணக்கு
மற்றும் ஏனைய செலவுகளின் மொத்தம் அடையாளங்கண்டு கணக்கு
ரூபா 1,340,015 தொகை அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுதல்
வருமானத்திற்கு எதிரீடு வேண்டும்.
செய்யப்பட்டிருந்ததனால் லேக் ஹவுஸ் மீடியா அகடமி சம்பந்தமாக
கணக்குகளைப் பேணும் போது இலாபம் உழைக்கும் ஒரு நிலையமாக
அடையாளம் காணப்படவில்லை.

1.5.3 கணக்கிணக்கம் செயற்படாத கட்டுப்பாட்டு கணக்குகள் அல்லது அறிக்கை

விடயம்	நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் பெறுமதி	துணை அறிக்கைகளின் பிரகாரம் பெறுமதி	வித்தியா சம்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
	ரூபா	ரூபா	ரூபா		
16 இருப்பு விடயங்கள் தொடர்பாக பௌதீக இருப்பு மீதிக்கும் இருப்பு பதிவேட்டின் படியான மீதிக்குமிடையேயான வித்தியாசங்களுக்குரிய காரணத்தை இனங்கண்டு சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை	219,688,469	214,351,484	5,336,985	இந்த இருப்பு வித்தியாசங்கள் தொடர்பாக சரிசெய்தல் 2024 ஆம் ஆண்டின் போது மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.	இருப்பு வித்தியாசத்தினை அடையாளங்கண்டு செம்மையாக்கல் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

1.5.4. ஒன்றிணைந்த நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு துணைக்கம்பனியின் நடைமுறைக் கணக்கில் ரூபா 18,637,747 தொகையான கம்பனியால் செலுத்த வேண்டிய மீதி, வணிக மற்றும் ஏனைய செலுத்த வேண்டியவைகளின் கீழ் காட்டப்பட வேண்டிய போதிலும் அந்த மீதி வணிக மற்றும் ஏனைய பெறவேண்டியவைகளிலிருந்து எதிரீடு செய்து காட்டப்பட்டுள்ளதனால் கம்பனியின் பெறவேண்டிய வணிக மற்றும் ஏனையவைகளும் செலுத்த வேண்டிய வணிக மற்றும் ஏனையவைகளும் நிதிக்கூற்றுக்களில் அப்பெறுமதியால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தன.

அடுத்துவரும் நிதி ஆண்டில் நடைமுறைப் பொறுப்புக்களாக வகைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

துணைக்கம்பனியிடமிருந்து பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய வணிக மற்றும் ஏனையவைகள் சரியாக காட்டப்படுதல் வேண்டும்.

1.5.5 கணக்காய்விிற்கான எழுத்துமூல சான்றுகள் இல்லாமை

விடயம்

தொகை

வழங்கப்படாத கணக்காய்வு சான்று

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

(அ)

தலைவரை உள்ளடக்கிய பணிப்பாளர் சபைக்கு செலுத்திய மிகையுதியமும் படிகளும்.

43,342,795

செலுத்தப்பட்ட மிகையுதியம் மற்றும் படிகளை உறுதிப்படுத்துவதற்குரிய விபரம்

கம்பனியின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபையின் சம்பளப் பத்திரம் 2023 ஆகஸ்ட் 25 ஆந் திகதி அலுவலகத்திற் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2023 ஆகஸ்ட் 25 ஆந் திகதி கணக்காய்விற் குச் சமர்ப்பித்த போதிலும் நிதிக்கூற்றுக்களில் மீதிக ளுக்குரிய கொடுப்பனவுகளை உறுதிப்படுத்துவதற்குரிய தகவல்கள் கணக்காய்விற் கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வழங்கப்படுதல் வேண்டும்.

(ஆ)

ஏனைய நிதி ஏற்பாடுகள்

4,252,100

மீளாய்வாண்டில் மேற்கொண்ட கொடுப்பனவுகளை உறுதிப்படுத்துவதற்குரிய சான்றுகள்

இதில் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக செம்மையாக்கல்கள் மற்றும் ஒதுக்கீடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கொடுப்பனவுகள் சம்பந்தமான சான்றுகள் கணக்காய்விற் கு வழங்கப்பட்டுள்ளன.

பட்டோலையின் பெறுமதியை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான தகவல்கள் கணக்காய்விற் கு வழங்கப்படுதல் வேண்டும்.

(இ)	வாடகைக் கொடுப்பனவு கள்	4,016,300	வாடகை அடிப்படையில் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொண்ட 02 வாகனங்களுக்குரி ய வாடகை உடன்படிக்கைகள்	உரிய 2 சம்பந்தமான உடன்படிக்கைகள் தயாரிக்கப்பட்டு கையொப்பமிடுவதற்குத் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.	கொடுப்பனவு களை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான தகவல்கள் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
-----	------------------------------	-----------	---------------------------------------------------------------------------------------------------------------------------	------------------------------------------------------------------------------------------------------------------------------	-------------------------------------------------------------------------------------------------------------------------

1.6 பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டிய பணம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) மீளாய்வாண்டில் உறுதிப்படுத்தல் 635,440,585 கடன்பட்டோர்களின் 593,107,986 கடன்பட்டோர்கள் வழங்கியிருக்காமையின் நிதிக்கூற்றிலுள்ள 93 சதவீதமான கடன்பட்டோர் மீதிகள் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் பதில் கிடைத்த கடன்பட்டோர்களில் ரூபா 6,331,424 தொகையான 14 கடன்பட்டோர்கள் மாத்திரம் கம்பனியின் கடன்பட்டோர் மீதியுடன் இணங்கிக் கொண்டிருந்ததுடன் இணங்கிக்கொள்ளாத மீதிகள் ரூபா 31,026,124 ஆகும். அந்த இணங்கி கொள்ளாத 30 கடன்பட்டோர்களில் 10 கடன்பட்டோர்கள் மாத்திரம் மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் ரூபா 3,771,747 தொகையான காசோலையை வழங்கியிருந்தனர். அதற்கிணங்க பதில் வழங்கிய கடன்பட்டோர்களில் 60 சதவீதமானவர்கள் கம்பனியின் கடன்பட்டோர் மீதியுடன் இணங்கியிருக்காததுடன் 14 சதவீதம் மாத்திரம் இணங்கிக்கொண்டிருந்தனர்.	இந்நிலைமையானது எங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகும்.	கடனை அறவீடு செய்வதற்காக முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் உள்ளவாறு ஊழியர்கள் ஓய்வுபெறுதல், சேவையை முடித்துக்கொள்ளல் அல்லது மரணமடைதலினால் கம்பனியிலிருந்து நீங்கிய 01 ஆண்டிலிருந்து 25 ஆண்டுகள் வரை அறவிடப்படாத 17 ஊழியர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய ரூபா 6,359,729 மொத்த தொகையான மீதிகளை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை	சட்டத்தின் மூலம் அறவீடு செய்யும் நடவடிக்கையினை அமுல்படுத்துவதற்கு சட்டப் பிரிவிற்கு அனுப்பிவைத்து அறவீடு செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.	துரிதமாக அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

(இ) கம்பனியானது அரசாங்க அமைச்சுக்கள் காணப்படுகின்ற கடன்களில் கடன் மீதிகளை அறவீடு திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் அதிக அளவானவை செய்வதற்கு நடவடிக்கை பல்வேறு தரப்பினர்களுக்கு கம்பனியின் அறவிடப்பட்டுள்ளதுடன் எடுத்தல் வேண்டும். வெளியீடுகள் சந்தா செலுத்துதல் காணப்படுகின்ற மீதிகள் தொடர்பாகவும் அறவீடுகள் அடிப்படையில் வழங்கியிருந்ததுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் 16,423,365 மீதியில் ரூபா 7,038,276 மொத்த தொகை 02 ஆண்டுகளை மிகைத்த 132 கடன்பட்டோர்களுடையதாகும்.

(ஈ) 2014 ஆம் ஆண்டிலிருந்து கிடைக்க வேண்டிய 2017 ஆம் ஆண்டிலிருந்து சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களமாக மாற்றப்பட்ட திவினெகும அபிவிருத்தி திணைக்களத்தின் ரூபா 2,209,560 தொகையான மீதியை மீளாய்வாண்டின் இறுதித் திகதி வரையும் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. 2014 ஆம் ஆண்டின் போது சமூர்த்தி அதிகாரசபையின் வேண்டுகோளின் அடிப்படையில் புதுசரண பத்திரிகையின் 192665 பிரதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் அப்பெறுமதியில் ரூபா 2,400,000 பணம் கிடைத்துள்ளது. மிகுதிப் பணம் இன்றுவரை கிடைத்திருக்காததுடன் இது தொடர்பான ஐயக் கடனுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள், முகாமைத்துவ தீர்மானங்கள் முதலியவற்றுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், பிரமாணங்கள் முதலியவற்றுக்கான தொடர்பு	விதிகள், இணக்கமின்மைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
(அ) அரசாங்க கம்பனிகளின் நல்லாட்சிக்கான வழிகாட்டிக் கோவையின் அத்தியாயம் இலக்கம் 2.6	ஒரு நிறுவனத்தின் கம்பனிச் செயலாளர் பதவியானது சுதந்திரமாக பேணப்பட வேண்டிய போதிலும் அதற்கு முரணாக கம்பனி செயலாளர் பதவி வகிக்கும் உத்தியோகத்தரே கம்பனியின் தலைவர் (சட்டம்) பதவியில் பதில் கடமை பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தார்.	சட்டத் தலைவர் பதவிக்காக புதிதாக சேர்த்துக்கொள்ளல் மேற்கொள்ளப்படாது ஒரு சட்டத்தரணியாக செயற்படுகின்ற கம்பனியின் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.	கம்பனியின் யெலாளர் பதவி சுதந்திரமானதாக இருத்தல் வேண்டும்.
(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 38(1)	கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குத் தேவைப்படும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் அனைத்து கணக்காய்வு	கணக்காய்வு ஐயவினாக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட திகதியில் பதில் வழங்குவதற்கு	கணக்காய்வு அதிகாரச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகின் பிரகாரம்

(உ) ஆம் பிரிவு	<p>ஐய வினாக்களுக்கும் பதில் வழங்குதல் இடம்பெறுகின்றது என நிறுவனத்தின் கணக்கீட்டு உத்தியோகத்தர் பொறுப்புக்கூற வேண்டிய போதிலும் 2023 நவம்பர் 10 ஆந் திகதியிலிருந்து 2024 ஏப்ரல் 05 ஆந் திகதி வரை வழங்கிய 06 கணக்காய்வு ஐய வினாக்களுக்கு 2024 ஆகஸ்ட் 08 ஆந் திகதி வரை பதில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.</p>	நடவடிக்கை எடுக்கப்படும்.	நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.	
(இ)	<p>PED 01/2021(i) ஆம் இலக்க அரசாங்க தொழில் முயற்சிகள் சுற்றறிக்கை</p>	<p>கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவின் அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்ளாது பீஜீ 331-34/23 ஆம் இலக்க பணிப்பாளர் சபைத் தீர்மானத்தின் அடிப்படையில் மாத்திரம் மீளாய்வாண்டின் போது ரூபா 859,032 தொகையான கடன்பட்டோர் மீதி பதிவழிக்கப்பட்டிருந்தது.</p>	<p>BP 331-34/23 ஆம் இலக்க பணிப்பாளர் சபைத் தீர்மானத்தின் மூலம் ரூபா 1,588,832 தொகையான கடன் பட்டோர் பெறுமதியில் ரூபா 25,000 இனை விட குறைந்த மதிப்பிழந்த காசோலைகளுக்குரிய கடன்பட்டோர்களுக்கு மாத்திரம் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.</p>	<p>சுற்றறிக்கையின் பிரகாரம் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுவின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும்.</p>
(ஈ)	<p>1983 இன் 12 ஆம் இலக்க பணிக்கொடை கொடுப்பனவு அதிகாரச் சட்டத்தின் 13 ஆம் பிரிவு</p>	<p>எவராவது ஒரு வேலையாளரினால் இடம்பெற்ற நடடத்தின் அல்லது சேதத்தின் அளவிற்கு பணிக்கொடையை கழிக்க வேண்டிய போதிலும் நிறுவனத்தின் முன்னாள் சந்தைப்படுத்தல் முகாமையாளர் பொறுப்பினை புறக்கணித்ததன் காரணமாக நிறுவனத்திற்கு ஏற்பட்ட ரூபா 18,719,995 நிதி நடடத்தினை அறவீடு செய்வதற்கு கம்பனி எந்த நடவடிக்கையும் எடுக்காது ரூபா 3,761,385 தொகையான பணிக்கொடை</p>	<p>நிறுவனத்தின் முகாமைத்துவம் மற்றும் முன்னாள் சந்தைப்படுத்தல் தலைவர் கம்பனியுடன் மேற்கொண்ட உடன்படிக்கைக்கு இணங்க அவரினால் தொழில் நீதிமன்றம் மற்றும் தொழில் அலுவலகத்திற்கு எதிராக தொடுக்கப்படுகின்ற வழக்கு நடவடிக்கைகளிலிருந்து வாய்ப்பெறும் வாக்குறுதியின் பிரகாரம் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் அவருக்கு தகமையுள்ள பணிக்கொடைப் பணத்திற்குச் சமமான தொகை</p>	<p>நிதி நடடத்தை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.</p>

கொடுப்பனவு
மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முகாமைத்துவத்தின்
ஆலோசனையின்
அடிப்படையில்
செலுத்தப்பட்டது என
வெளிப்படுத்தப்படுகின்றது.

1.8 நிதி முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

கம்பனியின் பலவீனமான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக ஒரு ஆண்டு காலத்திற்காக முதலீடு செய்யப்பட்டிருந்த ரூபா 88,553,368 பெறுமதியான 3 நிலையான வைப்புகள் முதிர்ச்சியடைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட திகதிக்கு முன்னர் மீளாய்வாண்டின் போது மீள்பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததுடன் அதன் காரணமாக ரூபா 2,694,317 வட்டி வருமானம் இழக்கப்பட்டிருந்தது.

2023 ஆம் ஆண்டில் விருப்பத்தின்பேரில் ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணிக்கொடை கொடுப்பனவுகள் செலத்துவதற்கு 3 நிலையான வைப்புகள் முதிர்ச்சியடைவதற்கு முன்னர் மீள்பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

குறுகிய கால முதலீடுகளிலிருந்து அதிக பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் தொடர்பாக முகாமைத்துவம் கவனம் செலுத்துதல் வேண்டும்.

1.9 வரிப் பிரமாணங்களுடனான இணக்கமின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் SEC/2022/E/03 ஆம் இலக்க 2022 திசம்பர் 23 ஆந் திகதிய சுற்றறிக்கையின் (1) ஆம் இலக்க மற்றும் SEC /2023/E/01 ஆம் இலக்க 2023 பெப்ரவரி 14 ஆந் திகதிய சுற்றறிக்கையின் (4) ஆம் இலக்க பந்தியின் பிரகாரம் வாகன வாடகை மீது 10 சதவீத நிறுத்திவைத்தல் வரி கழிப்பதற்கு உட்பட்டிருக்க வேண்டிய போதிலும் மீளாய்வாண்டின் போது செலுத்தப்பட்ட ரூபா 3,892,886 தொகையான வாகன வாடகை கொடுப்பனவின் மீது கழிக்கப்பட வேண்டிய ரூபா 389,288 பித்துவைத்தல் வரி கழிக்கப்படாது வாடகைக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இக்கொடுப்பனவு மேற்கொள்ளப்படுவது பெற்றுக்கொள்ளப்பட்ட போக்குவரத்து சேவைகளுக்கு ஆனதுடன் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்களுக்காக அல்ல. எனவே இப்போக்குவரத்து கட்டணங்களுக்கு உரியதானது 2023 பெப்ரவரி 14 ஆந் திகதிய உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் SEC/2023/01 ஆம் இலக்க சுற்றறிக்கையின் 3 ஆம் பந்தியில் விளக்கமளிக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டணங்களை செலுத்தும் நடைமுறையாகும்.

வாடகை செலுத்தும் போது பிடித்துவைத்தல் வரி கழிக்கப்படுதல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவுகள் ரூபா 31,365,000 இலாபமாக இருந்ததுடன் அதற்கு எதிராக முன்னைய ஆண்டிற்கான நட்டம் ரூபா 197,358,000 ஆகும். அதற்கிணங்க நிதி விளைவுகளில் ரூபா 228,723,000 முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. இந்த முன்னேற்றத்திற்கு பிரதானமாக சுயமாக ஓய்வுபெறுவதற்காக அரசாங்கத்திடமிருந்து கிடைத்த மானியம் காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

2008 திசம்பர் மாதம் கம்பனியால் இலங்கை பத்திரிகை லிமிடெட் 1200 பங்குகளை கொள்வனவு செய்வதற்காக ரூபா 1,200,000 பணம் செலவு செய்யப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் 2023 திசம்பர் 31 வரை எந்த பிரதிபலன்களும் கிடைத்திருக்கவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

வெகுசனத் தொடர்பு அமைச்சின் கீழ் காணப்படுகின்ற இலங்கை பத்திரிகை கம்பனி 2014 ஆம் ஆண்டிலிருந்து செயற்பாடற்ற ஒரு கம்பனியாகும்.

சிபாரிசுகள்

பிரதிபலன்கள் கிடைக்கும் வகையில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

(அ) கம்பனியின் பிரதான வருமான மூலமான பத்திரிகை அறிவித்தலினை வெளியிடுவதற்குரிய அங்கீகாரம் வழிகாட்டிக் கோவையில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டிருக்காததுடன் அறிவித்தல்களுக்கு கழிவுகள் வழங்குவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையினைத் தயாரித்து பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்தினைப் பெற்று அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

அறிவித்தல்களை வெளியிடும் நடைமுறை இடம்பெறுவது பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட நடைமுறைக்கு இணங்கிய நடைமுறையின் பிரகாரமானதுடன் அதனை நாளதுவரையாக்கி அறிவித்தல்களை வெளிப்படுத்துவதற்குரிய கொள்கைகள் மற்றும் வழிகாட்டிக் கோவைகளை 2024-08-31 ஆந் திகதிக்கு முன்னர் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கை தயார்ப்படுத்தப்படும்.

சிபாரிசுகள்

பத்திரிகை அறிவித்தல்களை வெளியிடுவதற்குரிய வழிகாட்டிக் கோவைகள் அறிமுகப்படுத்துதல் வேண்டும்.

(ஆ) 1985 ஆம் ஆண்டின் போது ஆதன அபிவிருத்தி தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்காக லேக்ஹவுஸ் புரப்பேட்டி டிவலொப்மென்ட் (தனியார்) கம்பனி ஆரம்பிக்கப்பட்டிருந்தும் மீளாய்வாண்டில் எந்த செயற்பாட்டு நடவடிக்கையும் இடம்பெற்றிருக்கவில்லை

தற்பொழுது இக்கம்பனி செயற்பாடற்ற நிலையில் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் இதனை எதிர்காலத்தில் செயற்படுத்தி பேணுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

செயற்பாட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுதல் வேண்டும்.

- (இ) மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு கேள்விப் பிணை வைப்புக் கணக்கில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பழைய இன்னும் தீர்த்துவைக்கப்படாத ரூபா 1,800,000 மீதி காணப்பட்டது. உள்நாட்டு திணைக்களத்துடன் வரிப் பிரச்சினை தீர்த்து மீதியை தீர்த்து காணப்படுவதனால் அதனை வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இறைவரித் தீர்த்து மீதியை தீர்த்து வரை இம்மீதியை எடுத்தல் வேண்டும். பேணுதல் வேண்டும்.

3.3 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

மீளாய்வாண்டின் போது கம்பனியால் 03 நிறுவனங்களுடன் செல்லுபடியான மீள் வியாபார உடன்படிக்கை செய்துகொள்ளாது ரூபா 21,357,080 பெறுமதியான விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன் உடன்படிக்கை சமர்ப்பித்த இரண்டு நிறுவனங்களில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு உரிய கம்பனியுடன் மீளாய்வாண்டிற்காக மீள்வியாபார விளம்பரங்களை வெளியிடுவதற்காக உடன்படிக்கையின் செல்லுபடியாகும் காலம் முடிவடைவதற்கு 03 நாட்களுக்கு முன்னரே உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இன்னுமொரு தனியார் ஊடக நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட மீள் வியாபார உடன்படிக்கையில் இணங்கிக்கொண்ட பெறுமதியினை மிகைத்து ரூபா 1,815,925 தொகையான விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தன. கம்பனியால் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்புடன் மீள்வியாபார உடன்படிக்கை இன்றி 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளின் போது ரூபா 18,595,910 பெறுமதியான விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன் கம்பனியால் மீளாய்வாண்டின் போது மீள்வியாபார உடன்படிக்கையின் கீழ் ஏனைய ஊடக நிறுவனங்களில் பயன்படுத்திய விளம்பரங்களின் பெறுமதிக்குரிய விபரம் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

2023 ஆம் ஆண்டில் உடன்படிக்கை பெறுமதியை மிகைத்து அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்குமாகவிருந்தால் அது தொடர்பாக பரீட்சித்து உரிய பெறுமதிக்காக பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் மீள் வியாபார உடன்படிக்கை முகாமைத்துவத்தினை மிகவும் முறைப்படியாக நடாத்துவதற்காக உரிய உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை தொகுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

சிபாரிசுகள்

மீள் வியாபார உடன்படிக்கைகளை முறைப்படியாக பேணுவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

3.4 பயன்படுத்தப்படாத அல்லது குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

ஒரு வீடமைப்புத் திட்டத்தினை நிர்மாணிப்பதற்காக 1985 ஆம் ஆண்டின் போது கொள்வனவு செய்து 2021 ஆம் ஆண்டின் போது ரூபா 733,000,000 தொகைக்கு மீள மதிப்பீடு செய்யப்பட்ட ஹோகந்தர பிரதேசத்தில் அமைந்துள்ள 08 ஏக்கர் காணி கொள்வனவு செய்த திகதியிலிருந்து விளைவற்றுக் காணப்பட்டது.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

ஹோகந்தர பிரதேசத்திலுள்ள அந்த 08 ஏக்கர் காணியை வினைத்திறனாக பயன்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

சிபாரிசுகள்

நிறுவனத்தின் குறிக்கோள்களுக்கு இணங்க வினைத்திறனாக முதலீடுகளை மேற்கொள்ளுதல் வேண்டும்

3.5 மனிதவளங்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

2017 ஆம் ஆண்டின் போது மனிதவளங்கள் ஆலோசகருக்கு ரூபா 3,150,000 செலுத்தி தயாரிக்கப்பட்ட மனித வளங்கள் முகாமைத்துவத்துடன் மற்றும் தொடர்புபட்ட 07 கொள்கைகளில் 06 கொள்கைகளுக்கு பணிப்பாளர் சபை அங்கீகாரம் கிடைத்திருந்ததுடன் மீண்டும் ஒரு தடவை அந்த ஆலோசகரே அச்செயற்பாட்டிற்காக ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு 2022 நவம்பர் மாதத்திலிருந்து 2023 யூன் மாதம் வரை ரூபா 1,151,250 ஆலோசனைக் கட்டணம் செலுத்தப்பட்டிருந்தது. மேலும் 2021 ஆம் ஆண்டின் போது ரூபா 1,300,000 செலவு செய்து ஒரு தனியார் மனித வளங்கள் முகாமைத்துவ நிறுவனத்தினால் கம்பனியின் ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் அங்கீகரித்த ஆளணியை தயாரிப்பதற்கு மேற்கூறிய மனித வள ஆலோசகரின் சேவையை பெற்றுக்கொண்ட காலத்திலேயே பணிப்பாளர் சபை தீர்மானித்திருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதித் திகதிவரை 06 மனித வளங்கள் முகாமைத்துவ கொள்கைகள், ஆட்சேர்ப்பு நடைமுறை, அங்கீகரித்த ஆளணியினர் என்பன தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

ஊழியர்களின் செயலாற்றலினை மதிப்பீடு செய்யும் நடைமுறையினை தயாரிப்பதற்காக 2017 ஆம் ஆண்டின் போது ஆலோசகரின் சேவை மாதாந்தம் கொடுப்பனவு செய்யும் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட காலத்தின் போது அவரினால் அச்செயற்பாடு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

சிபாரிசுகள்

மனிதவளங்கள் முகாமைத்துவ கொள்கை, ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் அங்கீகரித்த ஆளணியினர் தயாரிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும்.

4. கணக்களிப்பொறுப்பும் நல்லாட்சியும்

4.1 கூட்டிணைந்த திட்டம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

கம்பனியின் ஊழியர்கள் சுயமாகவே ஓய்வு பெறுவது தொடர்பாக ரூபா 300,000,000 அரசாங்க மானியத்தை பெற்றுக்கொள்வதற்காக 2023 யூன் மாதம் 23 ஆந் திகதி அமைச்சுடன் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் இணங்கிக் கொண்டவாறு 2023 திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு வெகுசனத் தொடர்பு அமைச்சிற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிறுவனம் சார்ந்த ஒருங்கிணைந்த திட்டம், தந்திரோபாய திட்டம், செயல்நடவடிக்கைத் திட்டம், தாபனக் கட்டமைப்பு, திணைக்கள கட்டமைப்பு, நிறுத்திவைத்துள்ள பதவிகள், ஆளணியினர் என்பன தொடர்பான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்காததுடன் இணங்கிக் கொண்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்படாதிருந்தும் பெற்றுக்கொண்ட அரசாங்க மானியத்திலிருந்து ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்குரிய செலவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

செயல் நடவடிக்கைத் திட்டம், நிறுவன கட்டமைப்பு, திணைக்கள கட்டமைப்பு, வைத்திருக்கும் பதவிகள், ஊழியர்களின் எண்ணிக்கை என்பன வெகுசனத் தொடர்பு அமைச்சிற்கு தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தயாரித்து முடிவுறுத்தப்பட்டுள்ள நிறுவனத்தின் கூட்டிணைந்த திட்டத்தின் வரைபு பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்தின் பின்னர் 2024 மே மாத இறுதிக்கு முன்னர் அமைச்சிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளது.

சிபாரிசுகள்

முகாமைத்துவத்தினால் இணங்கிகொண்ட நிபந்தனைகளின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.